



தகவல்

அறியும் உரிமைச்

சட்டம் 2005

தமிழ்நாடு தகவல் ஆணையம்

எண்.2, தியாகராயர் சாலை, (ஆலையம்மன் கோயில் அருகில்), எல்டாம்ஸ் ரோடு சந்திப்பு
தேனாம்பேட்டை, சென்னை - 600 018. தொலைபேசி எண் 24347590

ஆணை நாள்: 17.09.2019 (முற்பகல்)

முன்னிலை

திரு ச.செல்வராஜ், எம்.ஏ., பி.எட்.,
மாநில தகவல் ஆணையர்

.....

வழக்கு எண்.SA 7948/E/2018

திரு P.சுப்ரமணி

... மேல்முறையீட்டாளர்

Vs.

பொதுத் தகவல் அலுவலர்,
கூட்டுறவுச் சங்கங்களின் பதிவாளர் அலுவலகம்,
கீழ்ப்பாக்கம்,
சென்னை - 600 010.

... பொது அதிகார அமைப்பு

பார்வை:-

மனுதாரர் தகவல் பெறும் உரிமைச் சட்டம் பிரிவு 6(1) கீழ் மனு செய்த நாள்	14.08.2018
முதல் மேல்முறையீட்டு மனு நாள் - பிரிவு 19(1)	24.09.2018
இரண்டாம் மேல்முறையீட்டு மனு நாள் - பிரிவு 19(3)	24.10.2018

ஆணை

இன்று (17.09.2019) முற்பகலில் இவ்வாணையத்தில் நடைபெற்ற விசாரணைக்கு மேல்முறையீட்டாளர் திரு P.சுப்ரமணி ஆஜராகவில்லை. பொது அதிகார அமைப்பின் சார்பாக, உதவி பொதுத் தகவல் அலுவலர், திருமதி ஹயசிந்த் மரியா பிரகாசம், துணைப் பதிவாளர், கூட்டுறவுச் சங்கங்களின் பதிவாளர் அலுவலகம், கீழ்ப்பாக்கம், சென்னை ஆஜரானார்.

2. மேல்முறையீட்டாளர் 14.08.2018 தேதியிட்டு தகவல் பெறும் உரிமைச் சட்டம், 2005, பிரிவு 6(1)-ன்கீழ் தாக்கல் செய்துள்ள மனுவில் கூட்டுறவுச் சங்கங்களின் பதிவாளர் அவர்களின் கடிதம் ந.க.எண்.117345/2013 ச.ப.2, நாள் 11.02.2013-ன் நகலைத் தகவலாகக் கோரி, பொதுத் தகவல் அலுவலர், கூட்டுறவுச் சங்கப் பதிவாளர் அலுவலகம், சென்னை என விலாசமிட்டுத் தாக்கல் செய்துள்ளார்.

3. பொதுத் தகவல் அலுவலரால் தான் கோரிய தகவல் வழங்கப்படவில்லையென்றும், தான் கோரிய தகவலை வழங்குமாறும் கோரி மேல்முறையீட்டாளர் 24.09.2018 தேதியிட்ட சட்டப்பிரிவு 19(1)-ன்கீழான முதல் மேல்முறையீட்டு மனுவை மேல்முறையீட்டு அலுவலர், கூட்டுறவுச் சங்கப் பதிவாளர் அலுவலகம், சென்னை அவர்களுக்குத் தாக்கல் செய்துள்ளார். அதன் பின்னரும் பொது அதிகார அமைப்பினரால் தான் கோரிய தகவல் வழங்கப்படவில்லையென்றும், தான் கோரிய தகவலைப் பெற்று வழங்குமாறும் கோரி மேல்முறையீட்டாளர் 24.10.2018 தேதியிட்ட சட்டப்பிரிவு 19(3)-ன்கீழான இரண்டாம் மேல்முறையீட்டு மனுவை ஆணையத்திற்குத் தாக்கல் செய்துள்ளார். அவ்விரண்டாம் மேல்முறையீட்டு மனுவின் அடிப்படையில் இவ்வழக்கு இன்று (17.09.2019) விசாரணைக்கு எடுத்துக் கொள்ளப்பட்டது.

4. இன்றைய விசாரணையில் பொது அதிகார அமைப்பின் சார்பாக ஆஜரான பொதுத் தகவல் அலுவலர், மேல்முறையீட்டாளர் தகவல் பெறும் உரிமைச் சட்டம், 2005, பிரிவு 6(1)-ன்கீழ் தாக்கல் செய்துள்ள மனுவில் குறிப்பிட்டுள்ள கூட்டுறவுச் சங்கங்களின் பதிவாளர் அவர்களின் கடிதம் ந.க.எண்.117345/2013 ச.ப.2 கோப்பில் 11.02.2013 தேதியிட்ட சுற்றறிக்கை இல்லையென்றும், 31.12.2013 தேதியிட்ட சுற்றறிக்கைதான் உள்ளதென்றும், மேற்படி சுற்றறிக்கையின் நகல் 01.11.2018 தேதியிட்ட கடிதம் வாயிலாக மேல்முறையீட்டாளருக்கு ஒப்புக்கை அட்டையுடன் கூடிய பதிவஞ்சலில் மேல்முறையீட்டாளருக்கு அனுப்பியுள்ளதாகவும், மீண்டும் 28.08.2019 தேதியிட்ட கடிதம் வாயிலாக, 29.08.2019 அன்று ஒப்புக்கை அட்டையுடன் கூடிய பதிவஞ்சலில் அனுப்பப்பட்டுள்ளதாகவும் தெரிவித்து உரிய ஆவணங்களை ஆணையத்தின் முன்பு தாக்கல் செய்தார். இதனை ஆணையம் பதிவு செய்கின்றது.

5. பொதுத் தகவல் அலுவலர் விசாரணையின்போது தெரிவித்ததை ஆணையம் உறுதி செய்யும்வகையில், மேற்படி கோப்பானது ஆணையத்தால் பரிசீலிக்கப்பட்டது. பரிசீலனையில்

மேல்முறையீட்டாளர் குறிப்பிட்டுள்ள 11.02.2013 தேதியிட்ட சுற்றறிக்கை இல்லையென்பதும், 31.12.2013 தேதியிட்ட சுற்றறிக்கை கோப்பில் இடம்பெற்றுள்ளதும் அறிய முடிந்தது.

6. இன்றைய விசாரணையில் மேல்முறையீட்டாளர் ஆஜராகாத நிலையில், பொதுத் தகவல் அலுவலரால் ஆணையத்தின் முன்பு தாக்கல் செய்யப்பட்ட ஆவணங்களைப் பரிசீலனை செய்து, பொது அதிகார அமைப்பினரின் ஆவணங்களில் பதியப்பட்டுள்ள தகவலான கூட்டுறவுச் சங்கங்களின் பதிவாளர் அவர்களது 31.12.2013 தேதியிட்ட சுற்றறிக்கை மேல்முறையீட்டாளருக்கு 01.11.2018 மற்றும் 28.08.2019 ஆகிய தேதியிட்ட கடிதங்கள் வாயிலாக மேல்முறையீட்டாளருக்கு அனுப்பப்பட்டுள்ளதென்பதை ஆணையம் பதிவு செய்து, இவ்வழக்கில் மேலும் விசாரணை தேவையில்லையென முடிவு செய்து இவ்வழக்கு இத்துடன் முற்றாக்கப்படுகின்றது.

ஓம்/- ச.செல்வராஜ்
மாநில தகவல் ஆணையர்

(ஆணையத்தின் ஆணைப்படி)

உதவிப் பதிவாளர்

வழக்கு எண்.SA 7948/E/2018

பெறுநர்

பொது அதிகார அமைப்பு

பொதுத் தகவல் அலுவலர்,
கூட்டுறவுச் சங்கங்களின் பதிவாளர் அலுவலகம்,
கீழ்ப்பாக்கம்,
சென்னை - 600 010.

மனுதாரர்

திரு P.சுப்ரமணி,
2/39, குப்பமேட்டுப்பட்டி,
D. கூடலூர் (அஞ்சல்),
வேடசந்தூர் வட்டம்,
திண்டுக்கல் மாவட்டம் - 624 620.

Copy to: Judgement File.

20/09/19